



வைகறை
VAIHARAI-e-magazine

SENIOR TAMILS' CENTRE OF ONTARIO

ஓன்றாரியோ முதுகுமிழர் மன்றம்

இதழ் 65

June 25, 2021

"Not everyone who laughs is happy. Some people smile to hide their pain. Never assume that someone who seems happy is not hurting. Maybe they need someone to look through the laughter and smiles, and see that they are hurting inside." – Bryant McGill

இந்த உலகத்தில் குறைகளே இல்லாத
குடும்பம் கிடையாது. வேதனையும்
வலியும் இல்லாத மனிதன் கிடையாது.
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை
மட்டுமே அனுபவித்தவனும் கிடையாது.
இதுவே உலகின் இயல்பு நிலை
என்பதை அறிந்து வாழ பழகி
கொள்ளுங்கள்.



சாணக்கியர் நீதி

(3.1)

WHATEVER MAKES YOU GLAD TO BE ALIVE

Do that, whenever you can.
Whatever gives your soul that lift and elevates you, to a
level of harmony, peace and contentment,
chase it and grab it tight.
Stop seeing your life as a chore to be dealt with every day
and start searching for gaps to put in
blissful moments of joy.
Nobody said life had to be this hard.
Nobody made you sign up for a daily grind so punishing,
you couldn't find the energy to do what makes you happy.
This life is short my friend and each of us don't know,
how long we have,
so, let's not waste another moment of another day,
feeling like a prop in our own show.
We are the stars. We are the show.
Get out there and love your life and if you can't,
make it more loveable.
Change things around.
It's your life. Do whatever you need to do,
to get any kind of good feeling, every day.
And start now, right this minute.
The future is promised to no one,
what are you waiting for?

Donna Ashworth




That's not my Job!

This is a story about four people named
Everybody, Somebody, Anybody and
Nobody. There was an important job to
do and Everybody was asked to do it.
Everybody was sure Somebody would
do it. Anybody could have done it, but
Nobody did it. Somebody got angry
because it was Everybody's job.
Everybody thought Anybody would do it,
but Nobody realized that Everybody
wouldn't do it. It ended up that
Everybody blamed Somebody when
Nobody did what Anybody could have
done.

RANDOM THINGS TO REMEMBER:

- Don't use your energy and time to worry. Use your energy and time to dream, learn, love, laugh, live create, reflect, heal and grow.
- No matter how busy you are, take a half-hour each day just for yourself. Go for a walk, read an inspiring story, listen to your uplifting music, soak up some sunlight, take a warm bath, cook your favorite meal, or simply readjust, reset, and recharge.



தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் - என்றான் மகன் தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள். அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்... அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்? இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம், சரி...நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் - என்றாள். மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் - என்றான் மகன், ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில்

படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு - எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான். தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, என்ன அம்மா செய்கிறாய்... தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் - எனக் கேட்டான் மகன். அப்போது தாய் அமைதியாக சொன்னாள்: மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? - என்றாள் தாய் மகன் திகைத்து நின்றான். இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் - என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி, வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை. எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை. நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..

We are all tired. Really, we are. It's a hard road, but it's also a beautiful one. Perhaps we expect too much from ourselves and from others. Perhaps humanity can only make slow progress, like an inch worm. Perhaps we need to celebrate how far we have come more often. And rest more. And relish the simple pleasures. And look for love everywhere. There is a river near where I live. It meanders slowly, peacefully. It doesn't ask itself why it isn't an ocean, or a raging river, or some other thing. It just surrenders to what it is. Maybe we just need to surrender more to who we are. I think I will lie down tomorrow beside the river. And take a rest. And sweet surrender. - Jeff Brown



மாவீரன் நெப்போலியன்.. தன்னுடைய சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவர் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பைய ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்கு சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி.
 “நெப்போலியன் மேல்தான் எனக்கு சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன்னோடு அறைக்கு அழைத்தார். மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான் நெப்போலியன் .மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடனாய்? இனி இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா.. என்னோட அந்த பையை திருடியது நெப்போலியன் அல்ல! வேறொரு

மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்!” என்றான். அந்த அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார். “உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன் அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார்” நெப்போலியன் அமைதியாகச் சொன்னான், “ஐயா! நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாக கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்கு பயந்து நான் அப்படி சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்க கூடாது! அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை!”. சிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாக திகழ்ந்தது. “தான் பயந்ததாகக்கூட யாரும் நினைக்கப்படக்கூடாது என்று நினைத்தால்... அது எப்பேர்பட்ட மனோதிடம்”.

மற்றொரு நிகழ்வு உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது!! அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து .இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை!! சிறிது காலத்தில் இறந்து போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்.. பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

நீ நுனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ... அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்!

சுவாமி விவேகானந்தர்

ஆச்சரியமான தகவல்கள்

பூடானில் திரை அரங்குகள் இல்லை.

நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.

காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை.

பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.

மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.

POSITIVE SELF-TALK

©COLORMEHAPPY



During a class at Fresno Pacific University, a speaker asked one of the spouses in the audience: "Does your husband make you happy?" At this moment, the husband stood up straighter, showing complete confidence. He knew his wife would say yes, because she had never complained about anything during their marriage. However, his wife answered the question with a resounding "No." "No, my husband does not make me happy." The husband was baffled, but his wife continued: "My husband never made me happy, and he does not make me happy. I am happy." "Whether I am happy or not is dependent not on him, but on me. I am the only person on whom my happiness depends.

I choose to be happy in every situation and every moment of my life, for if my happiness depended on another person, thing or circumstance, I would be in serious trouble. Everything that exists in this life constantly changes: the human being, the riches, my body, the climate, my boss, the pleasures, the friends, and my physical and mental health. I could quote an endless list. I need to decide to be happy regardless of anything else that happens. Whether I own a lot or a little, I am happy! Whether I'm going out or staying home alone, I'm happy! Whether I am rich or poor, I am happy!

I am married, but I was already happy when I was single. I'm happy for myself. I love my life not because my life is easier than anyone else's, but because I have decided to be happy as an individual. I am responsible for my happiness. When I take this obligation from my husband and anyone else, I free them from the burden of carrying me on their shoulders. It makes everyone's life much lighter. And that's how I've had a successful marriage for so many years." Never give anyone else the responsibility to control your happiness. Be happy, even if it's hot, even if you're sick, even if you do not have money, even if someone has hurt you, even if someone does not love you and even if you do not value yourself. That goes for women and men of all ages

9 POWERFUL QUESTIONS TO ASK YOURSELF FOR A HAPPY LIFE

1. What are the top three things you cherish in your life?
2. What is the one job/cause/activity that could get you out of bed happily for the rest of your life? Are you doing it now?
3. What are the things you deeply value?
4. Which worries you more doing things right or doing the right things?
5. Have you been the kind of friend you'd want as one?
6. Does any of the things that used to upset you a few years ago matter at all today? What's changed?
7. What are you most grateful for?
8. Are you building the foundation you need to become the person you want to be?
9. Are you learning the things you need to learn?



We're proud to be a part of this great organization

LONG LIVE SIC!

Leyaluxmy Sivapalan

Mem #: 3497



"கணவன் மனைவி விவாகரத்து வழக்கு"

நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"

அப்பாவி கணவர்: "அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.

சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.

வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?

பெண் : அடுப்படியில் பிரச்சினை எதுவும் இல்லைங்க.

வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"

பெண் : எங்க கடையில் தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?

வக்கீல் : அட்டா... உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.

பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.

வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?

பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால் வேறுபாடு ஏதும் இல்லைங்க.

வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?

பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வந்து வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.

வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?

பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்களே கட்டிக்குங்க.

இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) "உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"

பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் அவருக்கு நெஞ்சுவலி வந்துடுதாம். நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க. உங்களுக்கென்ன நெஞ்சுவலியா வந்திரிச்சு? இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாரு பாருங்க.!

அப்படியே நெஞ்சில் கை வைத்தபடி கேள்வி கேட்ட வக்கீல் கீழே விழுகிறார்... ..!



"எங்க வீட்ல எல்லா வேலை களையும் என் மனைவிதான் பார்ப்பா!"

"பரவாயில்லையே... அப்ப நீங்க என்ன செய்வீங்க?"

"நான் வாசல் தெளிச்சு கோலம் போடுவேன். அவ பார்ப்பா... நான் சமையல் செய்வேன். அவ பார்ப்பா... நான் துவைச்சு அயர்ன் பண்ணு வேன். அவ பார்ப்பா!"

Yesterday my husband thought he saw a cockroach in the kitchen. He sprayed everything down and cleaned thoroughly.

Today I'm putting the cockroach in the bathroom.

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகங்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான இப்பவோ அப்பவோ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார். கால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு இங்கே வந்ததிலிருந்து தனது தேகத்தை உழைப்புக்குக் கொடுத்து, அந்த வருவாயை வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து, அதைக் கொண்டு நல்ல இடங்களில் தனது மகங்களைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். கணவரும் தவறிவிட, 'இனி மகள்கள்தான் உலகம்' என்று மலைபோல நம்பி இருக்கிறார். ஆனால், அந்த மகள்கள் தனது தாயைச் சுமையாகக் கருதி, தனித்துவிடப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில், கூலி வேலைக்குப் போய், அந்த வருமானத்தில் தனது பாட்டை சமாளித்து வந்திருக்கிறார். ஆனால், இரண்டு வருடங்களாக வயோதிகம் வாட்ட, வருமானத்துக்கு வழியில்லாமல் ரேஷன் அரிசியை வைத்து காலத்தை 'உருட்டி' வந்திருக்கிறார். தனக்கு ஏற்படும் நோய்களைச் சமாளிக்க, இதரச் செலவுகளுக்கு என்று அரசு தரும் ஓ.ஏ.பி உதவித்தொகைக்குப் பலமுறை விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அரசு அலுவலர்களின் இரும்பு மனதிற்குள் ராக்கம்மாளின் வறுமை நிலைமை ஈரம் சேர்க்கவில்லை.

இந்தச் சூழலில், கரூர் மாவட்ட கலெக்டராக அன்பழகன் சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார். வந்ததிலிருந்தே பல நல்ல விசயங்களைச் செய்து வருகிறார். அரசு அலுவலர்களிடம் இணக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், அந்தப் பாட்டியைப் பற்றிய தகவல் அந்த ஊர்க்காரர்கள் மூலம் கலெக்டரின் கவனத்துக்கு வருகிறது. உடனே, அந்தப் பாட்டி ஊரின் அருகிலுள்ள மூங்கணாங்குறிச்சியில் நடக்கும் மனுநீதிநாள் முகாமுக்குப் போகும்போது, அந்தப் பாட்டியைப் பார்த்து வர ஏற்பாடு செய்கிறார். தனது மனைவியிடம் அந்தப் பாட்டிக்காக நாட்டுக்கோழி குழம்பையும், வடை பாயசத்தோடு கூடிய சைவ சாப்பாட்டையும் ரெடி செய்யச் சொல்கிறார். அதோடு, இரண்டு காட்டன் புடவையையும் தனது சொந்தக் காசில் எடுத்துக் கொள்கிறார். இவ்வளவையும் எடுத்துக்கொண்டு நேராக அந்தப் பாட்டி வீட்டுக்குப் போய், பாட்டியிடம் சாப்பிட சொல்லியிருக்கிறார். அதுக்கு ராக்கம்மாள், வந்திருப்பது கலெக்டர் என்று தெரியாமல், 'யாருப்பா நீ? எனக்குச் சாப்பாடு கொடுக்க நீ யார்?' என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட கலெக்டர், 'நான் உனக்குத் தூரத்துச் சொந்தம். இந்தா, உனக்காக இதையெல்லாம் தயார் பண்ணிட்டு வந்தேன். வயிறார்ச் சாப்பிடு' என்று சொல்ல, அப்போதும் தயங்கியிருக்கிறார் பாட்டி. அதற்குள், அருகிலிருந்து வந்தவர்கள், 'உன்னை மதிச்சு சாப்பிட சமைச்சுக் கொண்டு வந்திருக்கிறார். தட்டாம சாப்பிடு' என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு, 'நான் மட்டும் இவ்வளவையும் சாப்பிட முடியாது. பக்கத்து வீட்டு கருப்பாயி, எதுத்த வீட்டு மூக்காயியையும் கூப்புட்டு சாப்பிட வைங்க' என்று சொல்ல, தனது ஏழ்மை நிலைமையிலும், மகள்களால் தனித்து விடப்பட்ட கொடுமையிலும், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களை அழைத்துச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைக்கும் அந்த மூதாட்டியின் தாயுள்ளம் ஒருகணம் கலெக்டரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து பார்த்தது.

அவர்களுக்குத் தனியாக இருக்கு. நீங்க முதல்ல சாப்பிடுங்க' என்று கலெக்டர் சொல்ல, நாலு பருக்கையை அள்ளித் தின்றுவிட்டு, நாட்டுக்கோழி கறித்துண்டை கடித்தவர் கண் கலங்கி, 'நீ யாரோ தெரியலப்பா. ஆனா, இதுபோல கடைசியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆவதுன்னு நினைவில் கூட இல்லை தம்பி' என்று சொல்ல, மறுபடியும் கலெக்டருக்குக் கண் கலங்கியது. அதன்பிறகு, 'இரவுக்கும் உனக்குச் சாப்பாடு இருக்கு. அதோடு, உனக்கு இரண்டு புடவைகள் கொண்டாந்திருக்கேன்' என்று கொடுக்க, 'இதெல்லாம் எதுக்குத் தம்பி' என்று மறுத்திருக்கிறார். வற்புறுத்திதான் அதை கலெக்டர் அந்தப் பாட்டியை வாங்க வைத்திருக்கிறார். 'நீயும் சாப்பிடுப்பா' என்று பாட்டி சொன்னதோடு, தானே பரிமாற, சைவ சாப்பாட்டை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார் அன்பழகன். அதன்பிறகு, கூடவே வந்திருந்த அதிகாரிகளிடம், 'இவரிடம் கையெழுத்து வாங்கி, ஓ.ஏ.பி பணத்துக்காக அக்கவுண்டை ஓப்பன் பண்ண வைங்க. ஒரே வாரத்துல பணம் இவர் அக்கவுண்டில ஏற வைக்கணும்' என்று சொல்ல, அதன்பிறகுதான் வந்திருப்பது கலெக்டர் என்று தெரிய, ராக்கம்மாளுக்கு நெஞ்சம் விம்மியது. 'தம்பி, எவ்வளவு பெரிய ஆபீஸர் என் குடிசைக்கு வந்திருக்கீங்க. நானும் உங்களை மதிக்காம நடந்துக்கிட்டேன்' என்று சொல்ல, 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. இனி யார் கேட்டாலும், என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்னு சொல்லு' என்று சொல்ல, 'தம்பி, என்ன புண்ணியம் செஞ்சேனோ, பெத்த மகள்கள் என்னைக் கண்டுக்கலை. இவ்வளவு பெரிய ஆபீஸரு என்னைப் பெத்த தாயா மதிக்கிற. இதுபோதும் தம்பி. எனக்கு வேற எந்த உதவியும் வேண்டாம்' என்று சொல்லி, கரகரவென கண்ணீர் உகுத்தார்.

நாம் ராக்கம்மாளிடமே பேசினோம். 'கொள்ளு விரையாட்டம் ரெண்டு பொண்ணுங்களை பெத்து, ரத்தத்தை சோறாக்கி ஊட்டி வளர்த்து, சீர் செனத்திக் கொடுத்து, நல்ல இடங்கள்ல கண்ணாலம் கட்டிக் கொடுத்தேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என்னைக் கண்டுக்கவே இல்லை. 'எழுந்தாலும் நான்தான்; படுத்தாலும் நான்தான்'னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஓ.ஏ.பி பணம் கேட்டு நூறு தடவை அலைஞ்சுருப்பேன். எந்த ஆபீஸரும் என்னை ஒரு மனுஷியாகூட மதிச்சு பதில் சொன்னதில்லை. ஆனா, ஜில்லா கலெக்டரே என்னை வந்து பார்த்து, சோறு போட்டு, புடவை எடுத்துக் கொடுத்து, ஓ.ஏ.பி பணத்துக்கு ஏற்பாடு செஞ்சு, பத்தாதுக்கு 'என்னை உன்னோட மகனா நினைச்சுக்க. ஊர்லயும் அப்படியே சொல்லு' என்று சொல்லி, பெத்த மகள்களால் குளிராத வயித்தை குளிர வச்சுட்டார். அந்த வார்த்தை போதும் தம்பி. இன்னும் இருபது வருஷம் இழுத்துப் பிடிச்சு வாழ்ந்துடுவேன்' என்றபோதே, அவர் கண்கள் பனித்தன. கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம், 'வாழ்த்துகள்' சொல்லி பேசினோம்.

“பிள்ளைகளுக்காக அறுபது வயசு வரை பெற்றோர்கள் பணம் பணம்து ஓடி கலைச்சுறாங்க. அதன்பிறகு, அவர்கள் விரும்புவது மகன் அல்லது மகள்களின் ஆதரவைதான். ‘நல்லா இருக்கியா?’, ‘சாப்புட்டியா?’ என்று அவர்கள் கேட்பது இரண்டு வாக்கியங்களைதான். ஆனால், பெரும்பாலும் அப்படி யாரும் கேட்பதில்லை. அதனால், ஒவ்வொரு மனிதருக்கும் வயோதிகம் அவ்வளவு அல்லலாகத் தெரிகிறது. அதனால், அந்த வகையில், மகள்கள் இருந்தும் ஆதரவின்றி தவித்த ராக்கம்மாளிடம் அன்பு பாராட்ட நினைத்தேன். அதனால், என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். ஆனால், இந்தச் சம்பவம் மூலமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தாயையும், தந்தையையும் எக்காரணம் கொண்டும் தனித்து விடக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தால் சந்தோஷப்படுவேன். ‘எல்லோருமே வயோதிக நிலையை அடைய இருப்பவர்கள்தான்’ என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால், இதுபோல் தாயை ‘தள்ளி’ வைத்து பார்க்கும் நிலை வராது” என்றார் அழுத்தமாக!

நன்றி ஆனந்த விகடன்

DID YOU KNOW?



Deep breathing is one of the body's strongest self-healing tools. It lowers blood pressure, reduces heart rate, decreases stress hormones, oxygenates blood, exercises the lungs, increases physical + mental energy & improves immunity.

Improved Breathing

9 AMAZING HEALTH BENEFITS OF GINGER



- 1 Eases nausea
- 2 Soothes inflammation
- 3 Improves digestion
- 4 Prevents bacterial and fungal infections
- 5 Soothes muscle pain
- 6 Clears congestion
- 7 Regulates cholesterol levels
- 8 Enhances brain health
- 9 May help control diabetes



5 year old son.....after reading story of a king.....

Son:.....Mom, I also want 3 wives.....one will cook, one will sing, one will bathe me.....

Mom:.....And which one will put you to sleep

Son:..No mom, i will still sleep with you....Mom's eyes filled up with tears ... God bless you son


Mom:....but who will sleep with your 3 wives

Son:....Let them sleep with daddy...

Daddy's eyes filled up with tears... God bless you son ! 😊😊

WITH BEST COMPLIMENTS FROM WINNERS INSURANCE AND INVESTMENT SERVICE

A. RUBAN
Tel: 416 953 8036



A. RUBAN
FOR ALL YOUR LIFE
INSURANCE & INVESTMENT
NEEDS
**NOBODY CAN BEAT OUR RATES ON
LIFE AND MORTGAGE INSURANCE**
Best Rate, Better Advice & Best Service

WINNERS
INSURANCE AND INVESTMENT SERVICES

ONE STOP FINANCIAL CENTER
Bus: 416-953-8036
Fax: 905-470-8306
Home: 905-888-6500
Email: winnersinsurance@bell.net

Nithiya Matrimonial Services

சாதி மத பேதம் இன்றி அனைத்து தமிழ் சமூகத்தினருக்கும் எமது திருமண சேவை வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு : அருந்ததி
Arunthathy - 416-289-6496

YOGAS

வேளாண்மை
Since 1989

Ceylon, Indian Groceries
Fresh Vegetables
Fresh Meat (Halal)
Fresh Sea Foods
and Gift Items

Thava Yogarajah
Tel: (416) 267-0408
Fax: (416) 267-6864

733 Kennedy Rd
Scarborough, ON.
M1K 2C6

வீடு வாங்க விற்க நம்பிக்கையோடு அழையுங்கள்
புதிதாகக் கட்டும் வீடுகள் பலவற்றிற்கான பிரத்தியேக
விநியோக உரிமை வைத்துள்ள எம்மை அழையுங்கள்




RE/MAX COMMUNITY
Realty Inc., Brokerage
Each Office Independently Owned and Operated
203-1265 Morningside Ave.
Toronto, ON M1B 3V9
www.preconstruction.info
647-945-8844



JUVAN MARIATHASAN
Sales Representative
juvan@preconstruction.info

SANGEETH QUINTUS
Sales Representative
qtus@preconstruction.info




FUNERAL HOME &
CREMATION CENTRE

**Christeen
Seevaratnam**
(416) 258-6759

8911 Woodbine Avenue
Markham, Ontario L3R 5G1
Telephone: (905) 305-8508
Fax: (905) 305-8128
E-mail: christeenseeva@yahoo.ca
www.chapelridgefh.com

முளைக்கு வேலை

இதில் மொத்தம் எத்தனை
பென்சில்கள் இருக்கின்றன
என்று சரியாக
கூறுங்கள் பார்க்கலாம்.. **Knc**




How many Squares ???

முடிந்தால் பதிலளிக்கவும்

$$\begin{aligned} \text{Clock} + \text{Clock} + \text{Clock} &= 21 \\ \text{Calculator} + \text{Calculator} + \text{Calculator} &= 30 \\ \text{Lightbulb} + \text{Lightbulb} - \text{Lightbulb} &= 15 \\ \text{Clock} + \text{Calculator} \times \text{Lightbulb} &= ?? \end{aligned}$$

முளைக்கு வேலை..!

இவற்றில் இரு தீக்குச்சிகளை மட்டும்
அசைப்பதன் / நீக்குவதன் மூலம்
வெறும்படும் மிகப்பெரிய எண் எது?



Appeared in a 1950 IQ test:

$$8 + 8 \div 8 + 8 \times 8 - 8 = ?$$

a) 64 b) 65 c) 72 d) 80

தமிழ் புலமை உள்ளவர்களுக்கான
புதிர்



நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப்
போய்விட்டால்
பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்.
பதில் கூறவும்...
அறிவில் தோண்டி ஆய்ந்தறிவீர்
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

$$\begin{aligned} \text{Smiling Face} + \text{Smiling Face} + \text{Smiling Face} &= 27 \\ \text{Smiling Face} + \text{Smiling Face} \times \text{Smiling Face} &= 80 \\ \text{Smiling Face} + \text{Smiling Face} \times \text{Frowning Face} &= 48 \\ \text{Smiling Face} + \text{Frowning Face} \times \text{Smiling Face} &= ? \end{aligned}$$



short stories from around the world

by Gaya Arasaratnam



Snuggle Close Stories

